



MONTH OF OCTOBER
TEST III

UNIT - I GENERAL SCIENCE - BOTANY
UNIT X - APTITUDE AND MENTAL ABILITY

41. In class of 50, 23 were girls and the rest were boys. What is the percentage of boys?

a. 54% b. 13.5% c. 27% d. 46%
50 பேர் கொண்ட வகுப்பில், 23 மாணவிகள் மற்றவர்கள் மாணவர்கள் எனில் மாணவர்களின் சதவீதம் என்ன?
a. 54% b. 13.5% c. 27% d. 46%

Solution

Total number of student = 50

$$\begin{aligned}\text{Girls} &= 23 \\ \text{Boys} &= 50 - 23 \\ &= 27\end{aligned}$$

$$\begin{aligned}\text{Boys \%} &= \frac{27}{50} \times 100 \\ &= 27 \times 2 \\ &= 54\%\end{aligned}$$

42. The population of a town is increasing at the rate of 6% p.a. It was 238765 in the year 2018. Find the population in the year 2016

a. 225637 b. 268276 c. 212500 d. 220045

ஓரு நகரத்தின் மக்கள்தொகை ஆண்டுக்கு 6% அதிகரிக்கிறது. 2018இும் ஆண்டு மக்கள்தொகை 238765 ஆக இருந்தது எனில், 2016இும் ஆண்டு மக்கள்தொகையைக் காண்க

a. 225637 b. 268276 c. 212500 d. 220045

Solution

Let the population in 2016 be 'P'. Then

$$\begin{aligned}
 A &= P \left(1 + \frac{r}{100}\right)^n \\
 \Rightarrow 238765 &= P \left(1 + \frac{6}{100}\right)^2 \\
 &= P \left(\frac{53}{50}\right)^2 \\
 P &= 238765 \times \frac{50}{53} \times \frac{50}{53} \\
 &= 212500
 \end{aligned}$$

43. Roja earned ₹18,000 per month. She utilized her salary in the ratio 2 : 1 : 3 for education, savings and other expenses respectively. Express her usage of income in percentage.

- a. $33\frac{1}{3}\%$, $16\frac{2}{3}\%$, 50% b. $16\frac{2}{3}\%$, 50%, $33\frac{1}{3}\%$
 c. $16\frac{2}{3}\%$, $33\frac{1}{3}\%$, 50%, d. $33\frac{2}{3}\%$, $16\frac{1}{3}\%$, 50%

ரோஜா மாதச் சம்பளமாக ₹18,000 ஜப் பெறுகிறார். அவர் தனது சம்பளத்தில் முறையே கல்வி, சேமிப்பு, மற்றும் பிற செலவினங்களுக்கு 2 : 1 : 3 என்ற விகிதத்தில் செலவு செய்கிறார் எனில், அவரது செலவைச் சதவீதமாகக் கூறுக

- a. $33\frac{1}{3}\%$, $16\frac{2}{3}\%$, 50% b. $16\frac{2}{3}\%$, 50%, $33\frac{1}{3}\%$
 c. $16\frac{2}{3}\%$, $33\frac{1}{3}\%$, 50%, d. $33\frac{2}{3}\%$, $16\frac{1}{3}\%$, 50%

Solution

Amount of salary = Rs.18000

Total number of parts of salary = $2 + 1 + 3 = 6$

Salary divided into 3 portions $\frac{2}{6}$, $\frac{1}{6}$ and $\frac{3}{6}$

$$\begin{aligned}
 \text{Usage for education} &= \frac{2}{6} \\
 &= \frac{2}{6} \times 18000 = \text{Rs.}6000
 \end{aligned}$$

$$\% \text{ for education} = \frac{6000}{18000} \times 100 = 33\frac{1}{3}\%$$

$$\text{Usage for saving} = \frac{1}{6} \times 18000 = \text{Rs.} 3000$$

$$\% \text{ for saving} = \frac{3000}{18000} \times 100 = 16\frac{2}{3}\%$$

$$\text{Usage for other expenses} = \frac{3}{6} \times 18000 = \text{Rs.} 9000$$

$$\% \text{ for other expenses} = \frac{9000}{18000} \times 100 = 50\%$$

$$\therefore 33\frac{1}{3}\%, 16\frac{2}{3}\%, 50\%$$

44. The common fraction of $1/2\%$ is
- | | | | |
|----------------------------|------------------------------|--------------|----------|
| a. $1/2$ | b. $1/200$ | c. $200/100$ | d. 100 |
| $1/2\%$ இன் பொதுப் பின்னம் | | | |
| a. $1/2$ | b. $1/200$ | c. $200/100$ | d. 100 |

Solution

Common fraction of $1/2\%$

$$= \frac{1}{2 \times 100} = \frac{1}{200}$$

45. Arun's income is 20% less than that of Anand. How much percent is Anand's income more than Arun's income?
- | | | | |
|---|-----------|-----------|-----------------------------|
| a. 20% | b. 15% | c. 80% | d. 25% |
| அருணின் வருமானம் ஆனந்தை விட 20% குறைவு. அருணின் வருமானத்தை விட ஆனந்தின் வருமானம் எவ்வளவு சதவீதம் அதிகம்? | | | |
| a. 20% | b. 15% | c. 80% | d. 25% |

Solution

Given Arun's income is 20% less than Anand's income

Let Anand's income = x

$$\begin{aligned}
 \text{Arun Income} &= x - x \times \frac{20}{100} \\
 &= x - x \times \frac{1}{5} = x - \frac{x}{5} \\
 &= (5x - x)/5 = 4x/5
 \end{aligned}$$

$$\text{Difference} = x - \frac{4x}{5} = \frac{x}{5}$$

$$\% = \frac{\frac{x}{5}}{\frac{4x}{5}} \times 100 = 25\%$$

46. Simplify: $\frac{16 \times 10^2 \times 64}{4^2 \times 2^4}$
- a. 800 b. 640 c. 420 d. 400

$$\text{சுருக்குக: } \frac{16 \times 10^2 \times 64}{4^2 \times 2^4}$$

- a. 800 b. 640 c. 420 d. 400

Solution

$$\begin{aligned}
 &\frac{16 \times 10^2 \times 64}{4^2 \times 2^4} \\
 &= \frac{4^2 \times 10^2 \times 4^3}{4^2 \times 2^4} \\
 &= 4^2 \times 10^2 \times 4^3 \times 4^{-2} \times 2^{-4} \\
 &= 4^3 \times 10^2 \times 2^{-4} \\
 &= (2^2)^3 \times 10^2 \times 2^{-4} \\
 &= 2^6 \times 10^2 \times 2^{-4} \\
 &= 2^2 \times 10^2 = 4 \times 100 \\
 &= 400
 \end{aligned}$$

47. The Value of : $\frac{15}{16} of \left(\frac{5}{6} - \frac{1}{2} \right) \div \frac{10}{11}$
- a. 11/32 b. 32/11 c. 10/11 d. 33/96
- $\frac{15}{16} of \left(\frac{5}{6} - \frac{1}{2} \right) \div \frac{10}{11}$ இன் மதிப்பு
- a. 11/32 b. 32/11 c. 10/11 d. 33/96

Solution

Solution

$$\begin{aligned}& \frac{15}{16} \times \left(\frac{5-3}{6} \right) \div \frac{10}{11} \\&= \frac{15}{16} \times \left(\frac{2}{6} \times \frac{11}{10} \right) \\&= \frac{15}{16} \times \frac{11}{30} = \frac{11}{32}\end{aligned}$$

48. Simplify (சுருக்குக): $2\sqrt[3]{40} + 3\sqrt[3]{625} - 4\sqrt[3]{320}$

a. $\sqrt[3]{5}$ b. 0 c. $3\sqrt[3]{25}$ d. $3\sqrt[3]{5}$

$$\begin{aligned}& 2\sqrt[3]{8 \times 5} + 3\sqrt[3]{125 \times 5} - 4\sqrt[3]{64 \times 5} \\&= 2\sqrt[3]{2^3 \times 5} + 3\sqrt[3]{5^3 \times 5} - 4\sqrt[3]{4^3 \times 5} \\&= 2 \times 2\sqrt[3]{5} + 3 \times 5\sqrt[3]{5} - 4 \times 4\sqrt[3]{5} \\&= 4\sqrt[3]{5} + 15\sqrt[3]{5} - 16\sqrt[3]{5} \\&= (4+15-16)\sqrt[3]{5} \\&= 3\sqrt[3]{5}\end{aligned}$$

49. If $x = 1 + \sqrt{2}$, find $\left(x - \frac{1}{x}\right)^2$
- a. 3 b. 4 c. 1 d. 2

$x = 1 + \sqrt{2}$ எனில் $\left(x - \frac{1}{x}\right)^2$ இன் மதிப்பு காண்க

a. 3 b. 4 c. 1 d. 2

Solution

$$\begin{aligned}x &= 1 + \sqrt{2} \\ \frac{1}{x} &= \frac{1}{1 + \sqrt{2}} \times \frac{1 - \sqrt{2}}{1 - \sqrt{2}} \\ &= \frac{1 - \sqrt{2}}{1^2 - (\sqrt{2})^2} = \frac{1 - \sqrt{2}}{1 - 2}\end{aligned}$$

$$= \frac{1-\sqrt{2}}{-1} = \sqrt{2}-1$$

$$x - \frac{1}{x} = (1+\sqrt{2}) - (\sqrt{2}-1)$$

$$= 1 + \sqrt{2} - \sqrt{2} + 1 = 2$$

$$\left(x - \frac{1}{x} \right)^2 = (2)^2$$

$$= 4$$

50. The value of $\frac{(6+6+6+6) \div 6}{4+4+4+4 \div 4}$

a. 1

b. $3/2$

c. $4/13$

d. $3\frac{6}{13}$

மதிப்பு காண்க: $\frac{(6+6+6+6) \div 6}{4+4+4+4 \div 4}$

a. 1

b. $3/2$

c. $4/13$

d. $3\frac{6}{13}$

Solution

$$= \frac{24 \div 6}{12+1} = \frac{4}{13}$$